



Rane (Madras) Limited

Registered Office: "Maithri",
No. 132, Cathedral Road,
Chennai - 600 086

+91-44-2811 2472

www.ranegroup.com

CIN: L65993TN2004PLC052856

//Online Submission//

RML/SE/080/2025-26

August 23, 2025

BSE Limited Listing Centre Scrip Code: 532661	National Stock Exchange of India Ltd. NEAPS Symbol: RML
---	---

Dear Sir / Madam,

Sub: Newspaper advertisement - Window for Re-lodgement of transfer requests for Physical Shares

We hereby enclose copies of the notice to shareholders of the Company published on August 23, 2025, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language) on the bi-annual publication informing shareholders regarding special window for re-lodgement of transfer requests for physical shares in accordance with SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025.

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you,

Yours faithfully,

For **Rane (Madras) Limited**

S Subha Shree
Secretary

Encl.: a/a

FORM NO. RSC - 4

(Pursuant to Rule 3 (3) of The National Company Law Tribunal (Procedure for reduction of share capital of Company) Rules, 2016)

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL BENCH AT CHENNAI

Company Petition No. CP(CA)/78(CHE)/2025

In the matter of Citadines OMR Aparthotel Private Limited

CITADINES OMR APARTHOTEL PRIVATE LIMITED

Corporate Identification No. U70101TN2007PTC062898

Having its Registered Office at No.94, Sathyadev Avenue, M R C Nagar, R A Puram, Chennai 600028, Tamil Nadu, India. Petitioner Company

PUBLICATION OF NOTICE

Notice may be taken that a petition (CP(CA)/78(CHE)/2025) was presented to the National Company Law Tribunal, Chennai Bench ("NCLT"), on the 11th day of August, 2025 for confirming the reduction of the share capital of the above Petitioner Company from Rs. 54,26,69,580 (Rupees Fifty Four Crore Twenty Six Lakh Sixty Nine Thousand Five Hundred Eighty) consisting of 5,42,66,958 (five crore forty two lakh sixty six thousand nine hundred fifty eight) equity shares of Rs. 10 (Rupees Ten) each to not less than Rs 51,81,59,780 (Rupees Fifty One Crore Eighty One Lakh Fifty Nine Thousand Seven Hundred and Eighty) consisting of 5,18,15,978 (five crore eighteen lakh fifteen thousand nine hundred seven eight) equity shares of Rs 10 (Rupees Ten) each fully paid up. The notices to individual creditors have been issued. The list of creditors prepared on July 10, 2025, by the Petitioner Company is available at the registered office of the Petitioner Company at No.94, Sathyadev Avenue, M R C Nagar, R A Puram, Chennai 600028, Tamil Nadu, India, for inspection on all working days during 11 AM to 4 PM between August 18, 2025 to November 18, 2025 .If any creditor of the Petitioner Company has any objection to the petition or the details in the list of creditors, the same may be sent (along with supporting documents) and details about the name and address of the concern and its Authorised Representative, if any, to the undersigned at Fox Mandal & Associates LLP, FM House, 302, Anna Salai, Teynampet, Chennai – 600 006, Tamilnadu, India within three months of date of this notice. If no objection is received within the time stated above, entries in the list of creditors will, in all the proceedings under the above petition to reduce the paid up share capital of the Petitioner Company, be treated as correct. It may also be noted that a hearing has been fixed for November 19, 2025, on which the Hon'ble NCLT shall hear the petition. In case any creditor intends to attend the hearing, he should make a request along with his objections, if any.

-Sd/-

Ajay Kumaran B

Fox Mandal & Associates LLP, FM House, 302, Anna Salai, Teynampet, Chennai – 600 006 Ph. No.: 87789 64224

Email ID: ajay.kumaran@foxmandal.in

Advocates for the Petitioner Company

THE RAMESHWARA JUTE MILLS LIMITED

CIN: L17119WB1935PLC046111

Registered Office: Birla Building, 8th Floor, 9/1, R. N. Mukherjee Road, Kolkata-700001

Phone: +91 33-40823700 / 2220060

Website: www.rameshwarajute.com; E-mail: shareddepartment@rjm.co.in

NOTICE OF ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the Annual General Meeting (AGM) of The Rameshwar Jute Mills Limited will be held on Thursday, the 18th September, 2025 at 16th Floor, Birla Building, 9/1 R N Mukherjee Road, Kolkata -700001 at 3:00 PM to transact the businesses as set out in the Notice convening the AGM.

Pursuant to Section 101 and Section 136 of the Companies Act, 2013 ("Act") read with rules made thereunder and circulars of the Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"), the Company has completed dispatch of the Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2024-25 through electronic mode to those shareholders who have registered their e-mail IDs with the Company or with any of the Depositories. The Physical copy of the Notice along with Annual Report shall be made available to the Member(s) who may request for the same.

The Annual Report for the Financial Year 2024-25 is available on the website of the Company i.e. www.rameshwarajute.com, and the Central Depository Services (India) Ltd. (CDSL) i.e. <https://www.evotingindia.com> respectively.

Pursuant to the provisions of Section 108 of the Act read with the Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and in accordance with the Regulation 44 of the Listing Obligations and Disclosure Requirements, Regulations 2015, the Company is providing e-voting facility to its members holding shares in Physical or dematerialized form, as on the Cut Off date i.e. **Thursday, the 11th September, 2025** to exercise their right to vote through electronic means on any or all the businesses specified in the Notice. The Members who will be present in the AGM and have not cast their vote through remote e-Voting are eligible to cast their vote through ballot at the AGM. However, Members who have voted through remote e-Voting will be eligible only to attend the AGM.

The remote e-Voting will commence on **Monday, the 15th September, 2025 at 09.00 AM (IST)** and ends on **Wednesday, the 17th September, 2025 at 05.00 PM (IST)**. Any Person who acquires shares of the Company and becomes a member after emailing of the Annual Report (including Notice of AGM) and holding shares as on the Cut Off Date i.e. **Thursday, the 11th September, 2025** may follow the procedure as provided in the Notice of the AGM for obtaining the login ID and password for e-Voting. A person whose name is recorded in the Register of Members/ Beneficial owners as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of remote e-Voting/Voting through ballot at the AGM.

The Results of e-Voting will be placed on the Company's website www.rameshwarajute.com within two working days of the conclusion of the AGM and also be communicated to The Calcutta Stock Exchange Ltd, where the shares of the Company are listed and CDSL.

The Resolutions proposed will be deemed to have been passed on the date of the Annual General Meeting subject to receipt of the requisite majority.

Kamal Kumar Sharma, Practicing Company Secretary (Membership No. FCS 3337) has been appointed as the Scrutinizer to scrutinize the e-Voting process including ballot in a fair and transparent manner.

In case of any queries or issues regarding e-Voting from the CDSL e-Voting system, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or call 1800 2109911.

All grievance in relation to voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Manager CDSL, A-Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N.M. Joshi Marg, Lower Parel (East) Mumbai-400013 or send an e-mail to helpdesk.evoting@cdslindia.com or call 1800 2109911 as aforesaid.

For The Rameshwar Jute Mills Limited

Sd/-

Priyanka Arora

Company Secretary

ACS-60641

Place: Kolkata

Date : 22nd August, 2025

केनरा बैंक Canara Bank

सहकारी संस्था

सहकारी संस्था

REGIONAL OFFICE CHENNAI SOUTH

No.75, Manickam Lane, Guindy, Chennai-600032

GOLD - E-AUCTION SALE NOTICE

The below mentioned borrowers have been issued with notices to pay the outstanding amounts towards the facilities against gold ornaments ("facility") availed by them from Canara Bank, following Branches. Since the borrowers have failed to repay the dues under the facilities, we are constrained to conduct an e-auction of the pledged ornaments on **10.09.2025** at **12.00 noon to 1.00 p.m.** In the event, if any surplus amount is realized from this auction, the same will be refunded, after adjusting any other existing liabilities due to the bank and if there is a deficit, post the auction, the balance amount shall be recovered from the borrowers through appropriate legal proceedings. Canara Bank has the authority to remove any of the following accounts from the auction without prior intimation. Further, Canara Bank, reserves the right to change the E-Auction date without any prior notice.

S. No	Borrower Names	Account No.	Present Liability	Gross Weight (in gms)
CHENNAI UNITED INDIA COLONY BRANCH : #9, Anna Road, United India Colony, Kodambakkam, Chennai - 600024 Mob: 94443 13871 Email: cb3871@canarabank.com				
1.	Mr.V.Rajeswaran, 362, 12th Street, Atalakshmi Nagar, Alapakkam Chennai-600116	180056130859 180057393855	₹ 3,48,935.32 as on 31.03.2025 ₹ 2,16,634.34 as on 31.03.2025	82.10 49.00
		Total	₹ 5,65,569.66	
EMD Remittance : Canara Bank, United India Colony Branch, A/c No 209272434 IFSC Code: CNRB0003871				
WEST MAMBALAM BRANCH: No.23, Postal Colony, III Street, West Mambalam, Chennai – 600033 Mob: 94441 82616 cb2616@canarabank.com				
2.	Mr.M.Murugavel B22, Sairam Flats, 95 96 Arcot Road, Valasaravakkam Chennai-600087	180274400650 164037357097 164037361385	₹ 3,85,352/- as on 10.08.2025 ₹ 1,17,786/- as on 10.08.2025 ₹ 2,11,899/- as on 10.08.2025	73.2 46.4 25.3
		Total	₹ 7,15,037/-	
EMD Remittance : Canara Bank, West Mambalam Branch, A/c No 209272434 IFSC Code: IFSC Code: CNRB0002616				
EMD Amount : ₹ 25,000/- for Each Account				
DATE & TIME OF E-AUCTION 10.09.2025 Time 12:00 noon to 1.00 p.m. through www.bankeauctionwizard.com				
The EMD shall be deposited on or before 09.09.2025 till 4.00 p.m				
E-Auction Helpdesk : 97319 67722				
Date : 18.08.2025 / 22.08.2025 Place: Chennai			Authorised Officer, Canara Bank	

R.P.P INFRA PROJECTS LTD.

CIN: L45201TZ1995PLC006113

SF No.454, Raghupathyannaik Palayam, Railway Colony Post, Poondurai Road, Erode - 638 002.

Tel +91 424 2284077; Fax: +91 424 2282077; E-mail:secretary@rppl.com, www.rppl.com

NOTICE

(For Kind attention of Shareholders of the Company)

FOR MANDATORY TRANSFER OF EQUITY SHARES OF THE COMPANY TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND AUTHORITY (IEPF) AUTHORITY

Shareholders are hereby informed that pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules 2016 ("the Rules"), read with the provisions of Section 124 of the Companies Act 2013, the dividend and underlying shares related to such dividend for the financial year 2017-18, which has remained unclaimed for a period of seven years will be credited to the Investor Education and Protection Fund (IEPF) on or after 25.09.2025.

In compliance with the above, the company has communicated, individually, to the shareholders concerned and the dividend and underlying shares related to such dividend liable to be transferred to the Account of the IEPF have been made available on our website <http://www.rppl.com>. Shareholders are requested to claim the dividend, on or before 25.09.2025. In case the company does not receive any communication from the shareholders concerned, the company, with a view to adhering to the requirements of the Rules, shall transfer the dividend to the IEPF on or after the due date, i.e. 25.09.2025 and thereafter, transfer the corresponding shares to IEPF Account, without any further notice.

Please note that thereafter no claim shall lie against the Company in respect of unclaimed dividend transferred to IEPF Account respectively. However, the unclaimed dividend transferred to IEPF / IEPFA Account can be claimed by the shareholders from the IEPF Authority by following the procedure prescribed in the Rules. .

For any queries on the above matter, shareholders are requested to contact the company's Registrar and Share Transfer Agents, M/s Cameo Corporate Services Ltd, "Subramanian Building", 1 Club House Road, Chennai 600002. Tel: 044-28460390 email ID: investor@cameoindia.com.

For R.P.P Infra Projects Limited

Sd/-

A. Nithya

Whole Time Director & CFO

Place: Erode

Date: 23.08.2025

DIN:00125357

ANTONY WASTE

CIN : L90001MH2001PLC130485

Registered Office – A-59, Road No.10, Wagle Industrial Estate, Thane (West) – 400 604, Maharashtra, India | Phone: 022 3544 9555

Email: investor.relations@antonywaste.in | Website: www.antony-waste.com

NOTICE

NOTICE – TWENTY-FOURTH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING ("VC") / OTHER AUDIO VISUAL MEANS ("OAVM") FACILITY

Pursuant to the General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020 and 09/2024 dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020 and September 19, 2024 respectively, and all other relevant circulars issued by the Ministry of Corporate Affairs and Circular Nos. SEBI/HO/CFD/CFDPoD-2/P/CIR/2024/133 dated October 03, 2024 issued by the SEBI (collectively referred to as "said Circulars") and in compliance with the provisions of the Companies Act, 2013 and the Securities and Exchange Board of India (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), we hereby inform as follows:

- The Twenty-Fourth Annual General Meeting ("the AGM") of Antony Waste Handling Cell Limited ("the Company") will be held on Thursday, September 25, 2025 at 11.30 am (IST) through Video Conferencing ("VC") other Audio-Visual Means ("OAVM"), to transact the business(es) as set out in the Notice of the AGM which will be circulated in due course for convening the same. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.
- In compliance of the said circulars, Notice of AGM along with Annual Report for the Financial Year 2024-25 will be sent through electronic mode to those members whose email addresses are registered with the Company/Depository. No physical copies of the AGM Notice and Annual Report will be sent to any member.
- Members may note that the Notice and Annual Report for the Financial Year 2024-25 will also be available on the Company's website www.antony-waste.com, websites of the Stock Exchanges, that is, BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively, and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.
- The Company is providing remote e-voting facility ("remote e-voting"), through the platform provided by NSDL, to all its members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is also providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting").
- The Company has fixed Thursday, September 18, 2025, as the "Cut-off Date" for reckoning the voting entitlement of the members of the Company for the AGM.
- The manner of voting remotely for members holding shares in dematerialized mode and for members who have not registered their email addresses will be provided in the Notice to the members. The details will also be made available on the website of the Company at www.antony-waste.com.
- Members holding shares in demat form are requested to update their email addresses with their respective Depository Participants (DP).
- In case the members have not registered their email-id, on successful registration of email address as per the manner specified above, an email containing the login credentials for casting votes through e-voting shall be made available to the members.
- In case of any queries pertaining to the voting or technical issue of login before/during the AGM, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on : 022 – 4886 7000 or send a request at evoting@nsdl.com.

For and on behalf of Board of

Antony Waste Handling Cell Limited

Sd/-

Harshada Rane

Company Secretary & Compliance Officer

A34268

Place : Thane

Date : August 23, 2025

POPEES CARES LIMITED

(Formerly Known as Archana Software Limited)

CIN:L17120TN1994PLC023226

Land Marvel Nest, First Floor, No. 3, First Main Road, Indira Nagar, Chennai, Tamil Nadu, 600020

NOTICE OF THE 31st ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION & NOTICE OF BOOK CLOSURE

1. Notice is hereby given that the 31st Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the 16th September, 2025, at 12:00 pm through Video Conference ("VC") or Other Audio Visual Means ("AVM") to transact Ordinary and Special Business as set out in the Notice dated 14th August, 2025.

2. In compliance with provisions of Companies Act, 2013 & Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 read with Circular No. 14/2020 dated April 08, 2020; Circular No.17/2020 dated April 13, 2020; Circular No. 20/2020 dated May 05, 2020; Circular No. 02/2021 dated January 13, 2021; Circular No. 19/2021 dated December 08, 2021; Circular No. 2/2022 dated May 05, 2022; Circular No. 11/2022 dated December 28, 2022; Circular No. 09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022; SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 issued by the Securities and Exchange Board of India, a physical attendance of the Members to the AGM venue is not required and Annual General Meeting (AGM) can be held through video conferencing ("V") or other audio visual means (OAVM). Hence, Members can attend and participate in the 31st AGM through VC/OAVM and shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of Companies Act, 2013.

3. Electronic copies of Notice of 31st AGM & Annual Report for the financial year ended 31st March, 2025 will be sent to all those members whose email addresses are registered with Company's Registrar and Share Transfer M/s. MUGF Intime India Private Limited on or before 14th August, 2025. The aforesaid documents shall also be available on the website of the Company, www.popeescare.com and on the website of the stock exchange <https://www.bseindia.com/>. Members are requested to note that physical copy of the aforesaid documents will not be made available by the company to its members.

4. Members whose names are recorded in the register of members or the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date (Tuesday, 9th September, 2025) only shall be entitled to avail facility of remote e-voting as well as voting at the AGM. The Company has availed E-voting services from CDSL and the remote e-voting period will commence on Saturday, 13th September, 2025 at 9.00 a.m. and end on Monday, 15th September, 2025 at 5.00 p.m.

5. Pursuant to Listing Regulations and Section 91 of the Companies Act, 2013 and the Applicable Rules thereunder the Register of Members and Share Transfer Books of the company will remain closed from Wednesday, 10th September, 2025 to Tuesday, 16th September, 2025 (both days inclusive).

6. The Company has appointed M/s. Lakshmi Subramanian & Associates, Practising Company Secretaries as the scrutinizer for giving their report on the e-voting process for 31st Annual General Meeting.

7. Those members holding shares in physical form, whose e-mail addresses are not registered with the Company, may register their e-mail address by sending scanned copy of a signed request letter mentioning name, folio number, complete address, email address to be registered, scanned copy of the share certificate (front and back), self-attested scanned copy of PAN/ Aadhaar, supporting the registered address of the Member by e-mail to mumbai@in.mpms.mugf.com Members holding shares in demat form can update their email address by sending mail to archanainvestors@gmail.com and are requested to update their email ID registered with the RTA/ Depository Participant to receive timely communication.

8. The detailed instructions for joining the AGM through Audio Visual means and casting the vote through e-voting facility are provided in the Notice of the AGM. In case of any queries, members may refer the instructions or refer the FAQs and user manual on the e-voting website of CDSL to get clarifications on the e-voting process.

On Behalf of the Board

For Popees Cares Limited

(Formerly known as Archana Software Limited)

(Sd/-) Shaju Thomas

Managing Director

DIN: 06412983

Place : Chennai

Date : 22.08.2025

VISTAAR FINANCE

Regd Office:- Plot No.59&60-23, 22nd Cross, 29th Main, BTM Layout Stage-2, Bengaluru-560076. www.vistaarfinance.com

Branch office at No. 387, 1st Floor, T1 Cycle Road, Opp to Ambattur Post Office, Varadarajapuram, Ambattur, Chennai, TN - 600053

SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with Rule 8 and 9 of the Security Interest (Enforcement) Rules, 2002

Notice is hereby given to the public in general and in particular to the Borrower / Co-Borrower/ Mortgagee (s)/Guarantor(s) that the below described immovable properties mortgaged to the Secured Creditor the Possession of which has been taken by the Authorised Officer of Vistaar Financial Services Private Limited under the SARFAESI Act 2002 and in exercise of powers conferred under section 13(12) read with Rules 8 and 9 of the security interest (Enforcement) Rule pursuant to notice under section 13(2) of the SARFAESI Act 2002. The Secured Assets will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" basis on 12-09-2025 through E-Auction. It is hereby informed to General public that we are going to conduct public through E-Auction platform provided at the website: <https://sarfaesi.auctiontigger.net>

1.Name of borrower/ co-borrower, Mortgagee	Descriptions of the property	A) Demand Notice Date B) Possession date C) Outstanding Balance as per Demand Notice	Reserve Price Earnest Money Deposit Bid Incremental Amount	Date & Time of E-Auction Last Date of Submission EMD Date & time of Property Inspection
2. Account No	All the piece and parcel of the immovable property of Gramanatham House site with building thereon measuring 560 Sq.Ft in Old S.No.103, as per Patta No.664, Gramanatham S.No.591/19, New S.No.722/19 of Mangadu-A Village, Kundrathur Taluk, Kanchipuram District, within Registration District of Chennai- South and Registration Sub District of Kundrathur In Chennai-South Registration District, Kundrathur. Bounded on the North by -House and site in S.No.591/18; South by -House and site in S.No.591/20, East by -Bajajal Koil street; West by -S.No.98 Measuring; East to West on the Northern side - 3.2 m (10.5 feet); East to West on the Southern side - 11.6 m (38 feet); North to South on the Eastern side - 5.8 m (19 feet); North to South on the Western side - 11 m (36 feet) Total extent 52 Sq.mt. - 560 Sq.Ft	A) Demand Notice Date: 18-07-2024 B) Symbolic Possession Date: 16-10-2024 C) Outstanding Balance as per Demand Notice: Rs.207,774.20 D) Possession/Physical Possession : 24-01-2025	Reserve Price Rs.21,06,000/- Earnest Money Deposit (EMD) : Rs. 2,10,600/- Bid Incremental Amount:-5,000/-	Date & Time of E-Auction 12-09-2025 at 11:30 am to 12:30 pm (with unlimited extension of 5 min each) Last Date of Submission EMD with KYC 11-09-2025 up to 5:00 PM Date and of Inspection 03-09-2025 and 04-09-2025 between 1.00 Am to 4.00PM

(1) All interested participants / bidders are requested to visit the website <https://sarfaesi.auctiontigger.net> & www.vistaarfinance.com For details, help, procedure and online training on e-auction, prospective bidders may contact M/s. e-Procurement Technologies Ltd.; Contact Mr.Ram Sharma Contact number: 800023297/ 079-61813 6803. Email id : ramprasad@auctiontigger.net, support@auctiontigger.net (2) For further details on terms and conditions please visit <https://sarfaesi.auctiontigger.net> & www.vistaarfinance.com to take part in e-auction. (3) Encumbrance: No such information known to the best of the knowledge of Authorized officer. The bidders are requested to do their own due diligence (4) EMD Remittance Deposit Through Vistaar Financial Services Pvt Ltd to the credit of Account No 915030002126946, Axis Bank Ltd, IFSC Code UTIB0001541. (5) For further details and queries, inspection of property, please contact Concerned officer of Vistaar Financial Services Private Limited Mr Palanivel Dayalan (Mobile No-9791785094)

This notice should also be considered as 15 days' notice to Borrower /Co-Borrower/ Mortgagee(s)/Guarantor(s) under Rule 8(i) of the Security Interest (Enforcement) Rule-2002

Date: : 23-08-2025, Place: Chennai

Sd/- Authorized Officer, Vistaar Financial Services Private Limited

Rane

INCORPORATED

REGD. OFFICE: "MAITHRI", NO. 132, CATHEDRAL ROAD, CHENNAI - 600 086

[e-mail: investorservices@ranegroup.com] [Website: www.ranegroup.com] [Tel: 044-22812472 / 73]

Special Window for Re-lodgement of Transfer Requests for Physical Shares

Pursuant to the SEBI Circular No: SEBI/HO/MIRSD/ MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025 all shareholders are hereby informed that a Special Window is open upto January 06, 2026, to facilitate re-lodgement of transfer request of physical shares belonging to the company and erstwhile Rane Engine Valve Limited and Rane Brake Lining Limited (merged into the Company).

This facility is only available for transfer deeds lodged prior to April 01, 2019 and which were rejected, returned or not attended due to deficiencies in documents / process / otherwise.

Investors are encouraged to take advantage of this opportunity by furnishing the necessary documents to the Company's Registrar and Share Transfer Agent i.e. Integrated Registry Management Services Private Limited at 2nd Floor, "Kences Towers", No 1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai – 600017 and by email to corpserv@integratedindia.in.

For Rane (Madras) Limited

S Subha Shree

Company Secretary

Place: Chennai

Date: August 22, 2025

DEMAND NOTICE

Notice under section 13(2) of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002

DCB BANK

Vie, DCB Bank Limited (hereinafter called the "Bank") with our Regional office at No.6, Rajaji Road, Opp Tennis stadium, Nungambakkam, Chennai-600034 had at the request of the below mentioned Borrowers and Co-Borrowers granted Mortgages Loan against the below mentioned Secured Asset for the Loan amount as mentioned herein Vide Sanction Letters and opened Loan account Numbers as mentioned below in their names respectively. Contrary to the said agreements, the Borrower(s) and Co-Borrower(s) have defaulted in repayment of instalments and an amount as mentioned herein is still outstanding from the Borrower(s) and Co-Borrower(s) to the Bank towards the loan amount with interest and other charges. As the Borrower(s) and Co-Borrower(s) have committed repeated defaults in observing the financial discipline under the Loan agreement, the mentioned Loan accounts have been classified and declared as Non-Performing Asset (NPA) on the dates as mentioned therein in accordance with the directions and the guidelines issued by the Reserve Bank of India (RBI) from time to time. The Borrower(s) and Co-Borrower(s) are aware that the said Loan against properties are secured by mortgage over the said properties owned by them (the "secured assets" as detailed and mentioned below.)

Loan Account No(s)	Sanction Date	NPA Classified Date	Demand Notice Date
DRHLCEH0559624	30-07-2022	02-07-2025	24-07-2025

Total Outstanding amount mentioned in notice in Rs. (Numbers and Words):

Rs. 1,40,35,639/- (Rupees One Crore Forty Lakhs Thirty Five Thousand Six Hundred and Thirty Nine Only)

Description of Mortgage Properties : Flat No. 8F : Flat No.8F, measuring 1153 Sq.ft., built up area and 219 Sq.ft., common area in the 8th Floor of the Block No. C, of the Building known as "Jain West Minister" along with covered car parking bearing No.147 together with land measuring 307.36 Sq.ft., UDS out of 165848.23 sq.ft., i.e. 69.10 Grounds comprising in Survey Nos. 142/2A and 3 T.S.Nos.8/01, 8/02, 8/03, 8/04, 8/05, 8/06, 8/07, 8/08, 8/09, 8/10, 8/11 and 8/12, 1132, 3 and 4 Block No.38, Situated at Saligramam Village, Mambalam Taluk, Chennai District, Flat No.8G : Flat No.8G, measuring 505 sq. ft., built up area and 96 Sq. ft., common area in the 8th Floor of the Block No. C, of the Building known as "Jain West Minister" along with land measuring 134.61 sq. ft., UDS out of 165848.23 sq.ft., i.e.69.10 Grounds comprising in Survey Nos. 142/2A and 3 T.S.Nos.8/01, 8/02, 8/03, 8/04, 8/05, 8/06, 8/07, 8/08, 8/09, 8/10, 8/11 and 8/12, 1132, 3 and 4 Block No.38, Situated at Saligramam Village, Mambalam Taluk, Chennai District, Bounded on the : North By T.S.No.2, T.S.Nos. 41, 42, 43 and 44, T.S.No.47, 48, 49, 50, 51 & 52, South By : T.S. No. 120, 121/1, East By : T.S.No.81, 95, 96, 97, 112 & 122, West By: Anunachalam Road, Situate within the Sub – Registration District of Virugambakkam and Registration District of South Chennai.

We hereby call upon the Borrower(s) and Co-Borrower(s) to discharge their liabilities in full to us within a period of 60 (sixty) days from the date of issue of this publication notice, failing which we shall be exercising the powers under section 13 of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (hereinafter called as "Securitization Act"), against the secured asset mentioned above.

The powers available to us under section 13 of the Securitization Act, inter alia, includes (i) power to take possession of the secured asset including the right to transfer by way of lease, assignment or sale for realizing the secured asset; (ii) take over the management of the secured assets including the right to transfer by way of lease, assignment or sale and realize the secured asset and any transfer of secured asset by us shall vest in the transferee all rights in or in relation to the secured asset transferred as if the transfer had been made by the Borrower(s) and Co-Borrower(s).

The amount realized from exercising the powers mentioned above, shall first be applied in payment of all costs (including legal costs and lawyers fees and expenses), charges and expenses which in our opinion have been properly incurred by us or any expenses incidental thereto, and secondly applied in discharge of our dues, as mentioned above with contractual interest from the date of this notice till the date of actual realization and the residue of the money if any shall be paid to the Borrower(s) and Co-Borrower(s).

Please take note that after the date of issue of this notice, the Borrower(s) and Co-Borrower(s) shall not transfer or part with possession by way of sale, lease or otherwise the secured asset referred to in this notice, or any part or right thereof, without our prior written consent.

We also inform the Borrower(s) and Co-Borrower(s) that if our dues are not fully satisfied with the sale proceeds of the secured asset, we reserve our right to proceed against the Borrower(s) and Co-Borrower(s) (jointly and severally) before an appropriate Court / Statutory / Regulatory Authority, for recovery of the balance amount due from the Borrower(s) and Co-Borrower(s).

Kindly note that a total amount as mentioned above is due from the Borrower(s) and Co-Borrower(s) to us as on the date of the notice mentioned therein and we reserve the right to recover the same from the Borrower(s) and Co-Borrower(s) (jointly and severally) along with costs and interest with monthly rests as mentioned herein till the date of full and final payment.

Date : 22-08-2025

Place : Chennai

For DCB Bank Ltd

Authorized Officer

GFCL

GUJARAT FLUORO CHEMICALS LIMITED

CIN : L24304HP2018PLC011898

Registered Office : Plot No. 1, Khasra Nos. 264 to 267 Industrial Area,Una, Village Basal - 174303, Himachal Pradesh.

Telephone : +91 1975 297843

Email id : bvdesai@gfl.co.in Website : www.gfl.co.in

100 Days Campaign - "Saksham Niveshak" - for KYC and other related updation and shareholder engagement to prevent transfer of Unpaid / Unclaimed dividends to Investor Education and Protection Fund ("IEPF")

The Shareholders of Gujarat Fluorochemicals Limited ("the Company") are informed that pursuant to Investor Education and Protection Fund Authority ("IEPFA"), Ministry of Corporate affairs ("MCA") letter dated 16th July, 2025 the Company has started 100 days campaign "Saksham Niveshak" starting from 28th July, 2025 to 06th November, 2025.

During this Campaign all the Shareholders who have not claimed their Dividend or have not updated their KYC & nomination details or face any issues related to unclaimed dividends and shares may write to the Company's Registrar and Transfer Agent ("RTA") i.e. MUGF Intime India Private Limited (formerly Lkt Intime India Private Limited) "Geetakuni", 1, Bhakti Nagar Society, Behind ABSF Tower, Old Padra Road, Vadodara - 390 015, e-mail : vadodara@in.mpms.mugf.com, contact number : +91 0265 - 3566768 and further e-mail to be send to the Company at e-mail id: bvdesai@gfl.co.in / bhavesh.jingar@gfl.co.in.

Further, this campaign has been started proactively and specifically to reach out to the shareholders to update their KYC, bank mandates, and contact information etc., and claim their unpaid/unclaimed Dividend in order to prevent their shares and dividend amount from being transferred to the IEPFA.

The forms are available at Company's website www.gfl.co.in.

For Gujarat Fluorochemicals Limited

Sd/-

Bhavin Desai

Company Secretary

FCS 7952

Place : Vadodara

Date : 22nd August, 2025

